



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 204.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 ஒக்டோபர் 17, செவ்வாய்க்கிழமை பி.ப. 1.00 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சர்

கௌரவ மனோ கணேசன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும் மொழிகள் அமைச்சர்

கௌரவ தயா கமகே, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்

கௌரவ பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்

கௌரவ ஹரின் பர்னாந்து, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

கௌரவ ஏ. டி. சுசில் பிரேமஜயந்த, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

கௌரவ பைஸர் முஸ்தபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

- கௌரவ சாகவ ரத்நாயக்க**, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ அர்ஜுன ரணதுங்க**, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க**, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ டி.எம். சுவாமிநாதன்**, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ ரஹ் ஹகீம்**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
- கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா**, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ இரான் விக்ரமரத்ன**, பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
- கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன**, அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரீ. பி. ஏக்கநாயக்க**, காணி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ மொஹான் வால் கிரேரு**, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ டிலான் பெரேரா**, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. டி. பிரேமதாச**, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ பாலித ரங்கே பண்டார**, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்**, சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ திலிப் வெதஆரச்சி**, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரவீந்திர சமரவீர**, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. எச். எம். பெளரி**, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்
- கௌரவ அசோக் அபேசிங்க**, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்
- கௌரவ லலந்த அலகியவள்ள**, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்
- கௌரவ பைஸால் காசிம்**, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ துனேஷ் கன்கந்த**, அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ (டாக்டர்) (திருமதி) அனோமா கமகே**, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
- கௌரவ அநுராத ஜயரத்ன**, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர்
- கௌரவ (திருமதி) சுமேதா ஜி. ஜயசேன**, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் பிரதி அமைச்சர்
- கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ எச்.ஆர். சாரதீ துஷ்மந்த**, நீதி பிரதி அமைச்சரும் புத்தசாசன பிரதி அமைச்சரும்

கௌரவ கருணாரத்ன பரணவிதான, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்

கௌரவ சசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்

கௌரவ லக்ஷமன் வசந்த பெரேரா, பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர்

கௌரவ தாராநாத் பஸ்நாயக்க, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதி அமைச்சர்

கௌரவ நிமல் லான்சா, உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ துலீப் விஜேசேகர, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ அமீர் அலி சிறாப்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி

கௌரவ ரோஹித அபேகுணவர்தன

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன

கௌரவ துஷார இந்துனில் அமரசேன

கௌரவ ஜே.சீ. அலவத்துவல

கௌரவ டலஸ் அழகப்பெரும

கௌரவ ஆனந்த அலுத்தமகே

கௌரவ மஹிந்தானந்த அலுத்தமகே

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி

கௌரவ வேலு குமார்

கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே

கௌரவ சந்திரசிறி கஜதீர

கௌரவ சந்திம கமகே

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில

கௌரவ நிஹால் கலப்பத்தி

கௌரவ தினேஷ் குணவர்தன

கௌரவ பந்துல குணவர்தன

கௌரவ எட்வட் குணசேகர

கௌரவ எஸ். எம். சந்திரசேன

கௌரவ டி.வீ. சானக

கௌரவ மலித் ஜயதிலக

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

கௌரவ நலின் பண்டார ஜயமஹ

கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ சிறினால் டி. மெல்
 கௌரவ பியல் நிசாந்த த சில்வா
 கௌரவ ரீ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ அநூர திசாநாயக்க
 கௌரவ மயந்த திசாநாயக்க
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ வீரகுமார திசாநாயக்க
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ அருந்திக்க பர்னாந்து
 கௌரவ எஸ். பிரேமரத்ன
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ விஜித் பேருகொட
 கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
 கௌரவ கே. காதர் மஸ்தான்
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்
 கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
 கௌரவ லொஹான் ரத்வத்தே
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ கௌஹெலிய ரம்புக்வேல்ல

கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ நாமல் ராஜபக்ஷ
 கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
 கௌரவ காமினி லொக்குகே
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ துலீப் விஜேசேகர
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ ச. வியாழேந்திரன்
 கௌரவ குமார வெல்கம
 கௌரவ சி. சிறீதரன்
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
 கௌரவ தருமலிங்கம் சித்தார்தன்
 கௌரவ முத்து சிவலிங்கம்
 கௌரவ அண்ணாமலை நடேச சிவசக்தி
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
 கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி
 கௌரவ இந்திக அருருத்த ஹேரத்
 கௌரவ விஜித ஹேரத்

திரு. நீல் இத்தவல, பதில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம்
 திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்
 திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. **சபாநாயகரின் அறிவித்தல்கள்:** சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல் விடுத்தார்:—
“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், 2017 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ‘மாநகர சபைகள் (திருத்தம்)’, ‘நகர சபைகள் (திருத்தம்)’ மற்றும் ‘பிரதேச சபைகள் (திருத்தம்)’ ஆகிய சட்டமூலங்களில் என்னால் சான்றுரை எழுதப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.”

2. **பத்திரங்கள் சமர்ப்பணம்:** (1) சபாநாயகர், இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் —

- (i) 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXII, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும்;
- (ii) 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI, XXII, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் III, IV, V, VI, VII, VIII, IX, X, XI மற்றும் XII ஆம் பகுதிகளையும்; மற்றும்
- (iii) 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகளையும் நான்காவது தொகுதியின் I ஆம் பகுதியையும் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும்** கட்டளையாயிற்று.

(2) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.08.01 முதல் 2017.08.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பினைச் சமர்ப்பித்து அக்குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(3) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,

- (i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 (அ) பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இன்சிடியூட் ஒப் நனோடெக்னோலஜி (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவகத்தை பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக ஏற்று அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 16 ஆம் திகதிய 2032/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;
- (ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) (ஆ) ஆம் பிரிவின் கீழ் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஓகத்து 18 ஆம் திகதிய 2032/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை;

- (iii) 2015 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை;
- (iv) 2015 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையுடன் கணக்கறிக்கை;
- (v) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்; மற்றும்
- (vi) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் (முகாமைத்துவம்/ கணக்கீடு) வருடாந்த அறிக்கைகள்

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படிக்கட்டளைகள் மற்றும் அறிக்கைகள் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(4) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,

- (i) 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல் தொடர்பான தடைவிதிப்புகள் தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2039/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்; மற்றும்
- (ii) 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனநாயகக் கொரிய மக்கள் குடியரசு தொடர்பான தடைவிதிப்புகள் தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2039/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

ஆகியவற்றைச் சமர்ப்பித்து அவ் ஒழுங்குவிதிகளை சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(5) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 126 மற்றும் 321 ஆம் பிரிவுகளின் கீழ், கடலோடிகளுக்கான பயிற்சியளித்தல், சான்றளித்தல், காவல் காத்தலில் ஈடுபடல் நியமங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 08 ஆம் திகதிய 2018/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட, 2016 ஒக்டோபர் 04 ஆம் திகதிய 1987/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளைச் சமர்ப்பித்து மேற்படி ஒழுங்குவிதிகள் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்: பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, அக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுரை அறிக்கைகள் மற்றும்
- (ii) 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் வருடாந்த செயலாற்றுரை அறிக்கை

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறக்கை **சுபரிடத்திவிடப்பட** வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

4. மனுக்கள் :

- (1) (i) பிலியந்தல, ஜய மாவத்தை, இல. 176 இல் வதியும் திருமதி டி.எம். இந்திரானியினது 2017.08.23 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
 - (ii) கந்தளாய், வென்டிராசன்புர, இல. 14 ஆம் அலகு, இல. 904/02 இல் வதியும் திருமதி ஆர்.ஜி. சந்துனி சாரங்காவினது 2017.07.19 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
 - (iii) அக்போபுர, புகையிரத நிலையத்திற்குப் பின்னால், இல. 286 இல் வதியும் திரு. எஸ்.எம். விதாரணவினது 2017.08.15 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
 - (iv) மீரிகம, நந்துன் உயன, இல. 6/5 இல் வதியும் திரு. டப்ளியூ.கே.ஜி. மஹிந்தபாலவினது 2017.07.26 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்
- கௌரவ சசந்த புஞ்சிநிலமே சமர்ப்பித்தார்.

- (2) (i) மஹியங்கன வீதி, ஹுன்னஸ்கிரிய, நையன்தும்பே, இல. 145/1 இல் வதியும் திரு. டப்ளியூ.எம். ஜயரத்னவினது 2017.08.23 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) ஹந்தெஸ்ஸ, உலக்கொண்ட, கலகாவவத்த, இல. 212 இல் வதியும் திரு. டப்ளியூ.எம்.ஏ.பீ. கந்தேகமவினது 2017.06.30 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ லக்கி ஜயவர்தன சமர்ப்பித்தார்.

- (3) பிட்டகோட்டே, ஈ.டப்ளியூ. பெரேரா மாவத்தை, இல. 484 இல் வதியும் திரு. பி.பி.ஜி. மைக்கல்லினது 2017.06.02 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ நிறூால் கலப்பத்தி சமர்ப்பித்தார்.
- (4) பண்டாரகம, கொத்தலாவல, உயன வீதி, இல. 121/3 இல் வதியும் திரு. எம்.பீ. ஹெல்லராவவினது 2017.08.22 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ கே.கே. பியதாஸ சமர்ப்பித்தார்.
- (5) (i) தெம்புவன மேற்கு, விஜய விவசாயச் சங்கம், இல. 809/ஏ யில் வதியும் திரு. சுனில் கந்தேகமவினது 2017.08.21 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) ஹொரான, மீவனபலான, புஹுவல சந்தி, “செவ்வந்தி” எனும் முகவரியில் வதியும் திரு. உக்வத்தகே சரத்தினது 2017.08.08 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ லக்ஷமன் ஆனந்த விஜேமான்ன சமர்ப்பித்தார்.

25ஆ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

5. பாராளுமன்ற அலுவல்கள்: பாராளுமன்றச் சபை முதல்வர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் பொது அலுவல்களில் 2 ஆம் இலக்க பிரேரணை மீதான நடவடிக்கைகள் இன்றைய அமர்வில் 23 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடு களிலிருந்து விலக்குப்பெறுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

6. பாராளுமன்ற அமர்வு (இல.1): பாராளுமன்றச் சபை முதல்வர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— 7ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2016.03.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளினாலும் தடைபெறாமல், 2017 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி, வியாழக்கிழமை சபை அமர்வு நேரம் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையும் பி.ப. 1.30 முதல் பி.ப. 6.30 மணி வரையும் இருக்குமாக. மு.ப. 11.30 மணிக்கு 7(5) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொழிற்படுமாக. பி.ப. 6.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7. பாராளுமன்ற அமர்வு (இல.2): பாராளுமன்றச் சபை முதல்வர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது 2017, ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி, வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்கள் (திருத்தச்) சட்டமூலம் : இரண்டாம் மதிப்பீட்டுக்கான கட்டளை வாசிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்போது இரண்டாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

(பி.ப. 2.35 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசு மொழிகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 4.09 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

(பி.ப. 5.23 மணிக்கு பிரதிச் சபாநாயகர் தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் பிரகாரம் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட்டது.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“சட்டமூலம் முழுப்பாராளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு விடப்படுமாக” என தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உடனே பாராளுமன்றம் குழுவாக மாறியது.

(குழுநிலையில்)

பிரதிச் சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1 ஆம் வாசகம் முதல் 18 ஆம் வாசகம் வரையான வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும்:

“சட்டமாக்குவாசகமும் சட்டப்பெயரும் சட்டமூலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென்ற” பிரேரணை குழுவிற்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சட்டமூலம் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

“சட்டமூலம் இப்பொழுது மூன்றாவது முறையாக மதிப்பிடப்பெறுமாக” என தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்படி சட்டமூலம் அதன் பிரகாரம் மூன்றாவது முறையாக மதிப்பிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

9. 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிவு: பாராளுமன்றச் சபை முதல்வர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,—

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தொடர்பான குழுநிலை நிகழ்ச்சி நிரலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினாலும்;

ஒரே தினத்தில் பல்வேறு செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாட நேர்ந்துள்ளதால், அதற்கிணங்க ஒவ்வொரு அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்களை கலந்துரையாடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரம் வரையறைக்குட்பட்டுள்ளமையாலும்;

பாராளுமன்றச் சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகியோரின் இணக்கத்தின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்ட கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் பிரகாரம் 10 அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிக் கலந்துரையாடுவதற்கு இயலச்செய்யும் வகையில் பாராளுமன்றத் தெரிவுகூடுவொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

2. (அ) அக்குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரினால் பெயர் குறிப்பிடப்படல் வேண்டும்.

(ஆ) பாராளுமன்றத்தின் 95 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், அக்குழுவானது அரசாங்கக்கட்சியிலிருந்தும் எதிர்க் கட்சியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட இருபத்தியொன்றுக்கு (21) மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

3. அக்குழுவானது,

(அ) அதன் கூட்ட நடப்பெண்ணை நிர்ணயிப்பதற்கும்; மற்றும்

(ஆ) ஆட்கள், பத்திரங்கள் மற்றும் பதிவேடுகளை வரவழைப்பதற்கும் யாரேனும் நபரைப் பாராளுமன்றத்திற்கு அல்லது அக்குழுவின் முன் சமூகமளிக்குமாறு உத்தரவிடுவதற்கும்;

அதிகாரம் உடையதாய் இருத்தல் வேண்டும்.

4. மேற்படி தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்களின் குழுநிலை ஆய்வு ஆரம்பிக்கும் திகதியில் அல்லது அதற்கு முன்னர் அக்குழு அதன் அறிக்கையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.

இணைப்பு

- i. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு
- ii. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு
- iii. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு
- iv. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு
- v. புத்தசாசன அமைச்சு
- vi. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
- vii. சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு
- viii. விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சு
- ix. தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு
- x. விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

10. ஒத்திவைப்பு (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவித்தல்): “இப்போது இப்பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமாக” என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை எடுத்தியம்பப்பெற்று விவாதிக்கப்பட்டது.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 6.42 மணிக்கு, இன்றைய தின சபைத்தீர்மானத்திற்கு ஏற்ப, 2017 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.